



## சப்ரகமுவ மாகாண கல்வித் தினைக்களம்

வாராந்த பாடசாலை

பாடம் :- குடியியல்

6ம் வாரம்

தரம் :- 07

தயாரித்தவர்:- E. நிரோஷனி (இ/ப/ இராசகலை தமிழ் வித்தியாலயம்)

**பாட இலக்கம் : 02**

**தலைப்பு : எமது சமூகம்**

### 01. சரியான விடையின் கீழ் கோடிடுக.

- 1) சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு அவசியமான பண்புகளில் ஒன்று
  1. சோர்வு
  2. அச்சம்
  3. ஆக்கத்திறன்
  4. பொறுமையின்மை
- 2) பின்வருவனவற்றில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களில் அடங்காதது
  1. குடும்ப வறுமை
  2. பரீட்சைக்கு முகங்கொடுத்தல்
  3. போதைப்பொருள் பாவனை
  4. தொழிலின்மை
- 3) நவீன உலகில் நபரொருவர் எதிர்நோக்கும் சவாலாக அமையாதது
  1. நவீன தொழினுட்ப உபகரண பயன்பாடு
  2. கல்வி தொழில் உலகோடு பொருந்தாமை
  3. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி
  4. ஆங்கிலமொழி தேர்ச்சியிலுள்ள குறைபாடு
- 4) இன்றைய உலகை அச்சுறுத்திவரும் பிரதான பிரச்சினையாக அமைவது
  1. COVID 19 தொற்று நோய்
  2. தரமான வாழ்க்கை வசதி ஏற்படுத்தல்
  3. யுத்தம்
  4. சமூக சீரழிவு ஏற்படல்
- 5) 1960 ஆம் ஆண்டு உரோம் நகரில் நடைபெற்ற ஓலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வெற்றிகொண்டவர்
  1. சுசந்திகா ஜெயசிங்க
  2. வில்மா ரெடோல்ஸ்
  3. உசைன் போல்ட்
  4. நெடின்கல்

### 02. பின்வருவனவற்றிற்கு சரி, பிழை இடுக.

- 1) நாம் வாழ்வில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.  
( )

- 2) பரீட்சைக்கு முகங்கொடுத்தல் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரதான சவாலாகும். ( )
- 3) சிகரட், போதை பொருள், தேவையற்ற புத்தகங்கள் என்பன சமூகத்தில் காணப்படும் தீய பழக்கங்கள் ஆகும் ( )
- 4) எந்தவொரு பிரச்சினையின் போதும் அவற்றுக்குத் தீர்வாக ஒரு வழி மாத்திரமே காணப்படுகின்றது. ( )
- 5) சவால்களை எதிர்கொள்ளல் என்பதை குறிப்பது மிக விரைவாக தீர்க்கக்கூடிய பிரச்சினை மற்றும் இடையூறுகளாகும். ( )

### 03. தொடர்புபடுத்துக.

- |   |                             |
|---|-----------------------------|
| 1) விழுமியங்களின் குறைபாடு              | இலக்கை அறிதல் அவசியமாகும்.  |
| 2) ஒய்வை பயனுள்ளதாக ஆக்குதல்            | மத வழிபாடுகளில் ஈடுபடுதல்.  |
| 3) கோபத்தை கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறை | குறைந்த வருமானம்.           |
| 4) குடும்பத்தில் ஏற்படும் ஒரு பிரச்சினை | எதிர் நோக்கும் சவலாகும்.    |
| 5) வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கு         | உடல் உள ஆரோக்கியத்தை பெறல். |

### 04. கீழ்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

- 1) சவால் என்றால் என்ன?
- 2) ஒய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் கழிக்கும் முறைகள் 02 தருக.
- 3) நிகழ்கால சமூகத்தில் மாணவர் ஒருவர் சவால்களுக்கு முகங் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
- 4) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை குறிப்பிடுக.
- 5) இன்றைய நவீன உலகில் நபரொருவர் எதிர்நோக்கும் சவால்கள் மூன்று தருக.
- 6) சவால்களை எதிர்கொள்வதற்கு உங்களால் முன்னெடுக்க கூடிய செயற்பாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
- 7) சவால்களை வெற்றிக் கொள்வதற்கு விருத்தி செய்துக் கொள்ள வேண்டிய பண்புகள் ஜந்தினை குறிப்பிடுக.
- 8) உமது வாழ்க்கையை வெற்றி கொள்ள எதிர்பார்க்கும் இரண்டு குறிக்கோள்களை குறிப்பிடுக.